

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**FRIDAY, AUGUST 16, 1901**

**NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**TAKE** notice, that unless within three months from the 19th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Welive in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings :—

I.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
147	Paragahadeniyehena	44	0 10
148	Paragahadeniya	0	3 25
149	Do.	2	0 0
		<hr/>	<hr/>
		46	3 35

on sheets O <sup>14</sup>/<sub>23, 31</sub> and O <sup>14</sup>/<sub>24, 32</sub> and bounded as follows: on the north by Talpathenedeniya claimed by Don Davit Abewickrama and others, the Talapatdeniyedola; on the east by the Millowa-ela, the road from Akuressa to Deniyaya Talapathena sold by Crown to Don Andris Werawardana Ratnayaka (title plan 177,583 and 177,582); on the south by the road from Akuressa to Deniyaya; on the west by Pansalawatta belonging to Welive Vihare, Mahawatthehena sold by Crown to A. Saibu Dore (title plan 161,522), Pillehena claimed by Don Davit Abeyawickrama.

විෂි 1901 කවු ජුලි මස 19 වෙනි දින පවත් කුත්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එක කට නොහොත් වැඩිගණනකට අයිතිවාසිකමක් නිබන්ධන සම් අයෙක් ඇත්නම් ඒ අත විසින් වසි 1897ගේ නොමවර 1ගේ ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේගේ ගාල්ලේ කන් කෝරුවේදී උත්තාන්තේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති සම් කොටසකට කිසි අයිති වාසිකමක් පෙන්වා සිටින්නට නොගෙදුනොත්, එක් විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේගේ වසි 1897ගේ නොමවර 1ගේ ආඥා පණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට අයිතිවාසිකමක් නොසිතා එක් ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණහැර දක්වන්නට නොගෙදුන සෑම ඉඩම් රාජසන්තක ඉඩම් හැවිසට උත්තාන්තේගේ අත්සන ඇති ලිපිල්ලකින් උත්තාන්තේ විසින් ප්‍රකාශකර මව මෙහින් දැනගත යුතුයි.

ඩබ්ලිවු. ජී. ඩේවිඩ්සන්,  
විශේෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේ.

**ඉඩම්වල තොරතුරු.**

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිමේ සහ ගම පිහිටා තිබෙන මීට අමුණාසු සහතික සිතියම්වල පෙන්නන මෙහි පහත දක්වන විමකවි, එනම් :—

I.

මුල් සිතියම 10.

O <sup>14</sup>/<sub>23, 31</sub> සහ O <sup>14</sup>/<sub>24, 32</sub> සිතියම්පත්‍රවලට අඩවූ :—

විමකවිස.	ඉඩමේ නම.	විමකරම.
		අ. ර. ප.
147	පරගහදෙණියේ ගේන	44 0 10
148	පරගහදෙණිය	0 3 25
149	එම	2 0 0
		<hr/>
		46 3 35

මීට මාසිම—උතුරට දෙකේ දැවින් අබෙහවිකුම සහ තවත් අසවල් විසින් අයිතිවාසිකම් කියන තල්පත්ගේගේ දෙහි ගද, තල්පත්ගේගේ දෙලද; නැගෙනහිරට මල්ලව ඇලද, අකුරුස්සේ සිට දෙහියාගට ගන පාරද, ආණ්ඩුව විසින් දෙකේ අන්දිරිස් විරවර්දන රත්නායකට විකුණාසු තල්පත්ගේගේ, (T. P. 177,583 සහ 177,582); දකුණට අකුරුස්සේ සිට දෙහි සාගට ගන පාරද; බස්නාහිරට වැලිමේ විහාරේට අයිති පහසලවත්තද, ආණ්ඩුව විසින් ඒ. සරිබුද්දේරේ විකුණාසු මහ වත්තේගේගේ (T. P. 161,522), දෙකේ දැවින් අබෙහවිකුම විසින් අයිතිවාසිකම් කියන පිල්ලේගේගේද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆண்டு-த்து ஆடிமீ 19 ன் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளின் லெவற்றையும் குறித்து உரித்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை யல்லது அவற்றின் லெவற்றையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தர் தம்மில் 1897 ம் ஆண்டு-த்து முதலாம் இலகச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக் கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

டவ்ளிவு. இ. டேவிட்ஸன்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.


சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்டில் மொறவக்கோறையைச் சேர்ந்த வெளிவே என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படுகிற காணித்துண்டுகள், அதாவது : இத்தோடணைத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.  
0  $\frac{14}{23, 31}$  ம்,  $\frac{14}{24, 32}$  ம் அளவுக்கடதாசிகளில்:—

தண்டு.	காணியினது பெயர்.	பிளான் இலக்கம்:10.	விசாலம். ஏ. டி. ப.
147	பறகாதெனியேகேன	...	44 0 10
148	பறகாதெனிய	...	0 3 25
149	ஹே	...	2 0 0
			46 3 35

எல்லை, வடக்கு-தொன் தாவித் அபேவிக்கமவும் சிலபேர்களும் உரித்துப்பேசும் தல்பத் தெனியேதொல; கிழக்கு-மில்லொவளல, அக்குரொஸிலிருந்து தெனியாவுக்குப் போகும் ரோட்டு, தொன் அந்திரிஸ வீரவர்தன நத்துயகவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தல்பத் கேன (T. P. 177,583 ம் 177,582); தெற்கு-அக்குரொஸிலிருந்து தெனியாவுக்குப் போகும் ரோட்டு; மேற்கு-வெளிவே விகாரேஉடைய பன்ஸலவத்த, எ. ஸாய்பு தொரேக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மகவத்தேகேன (T. P. 161,522), தொன் தாவித் அபேவிக்கம உரித்துப்பேசும் பிள்ளேகேன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Welive village in Palle pattu of Morowak korale.  
Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
147	Paragahadeniyahena	44	0 10
148	Paragahadeniya	0	3 25
149	Do.	2	0 0
Sheets O $\frac{14}{23, 31}$ and O $\frac{14}{24, 32}$		46	3 35

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

II.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
166	Maguruwilahena and Nawinnehena	22	1 13

on sheet O  $\frac{14}{23, 31}$ , and bounded as follows : on the north by Kadjugasdeniya sold by Crown to Don Tiyadoris Senanayaka (title plan 91,037), Maguruwila belonging to Vidanapatiranaage Dondris and others, Dangahaliyadda belonging to Abeyawikkrama Don Davit and others, Masmorugahaliyadda belonging to Vidanapatiranaage Don Andris and others ; on the east by Lindagawahena claimed by T. Abeyawikkrama ; on the south by the Etakaledola, the Gansabhawa road from Banagala to Welive, the Etakaledola ; on the west by Kadjugahadeniya claimed by Senanayakage Don Tiyadoris.

මුල් සිතීම 10.

O  $\frac{14}{23, 31}$  සිතීම පහතට අඩංගු :—


සිතීම පිටිස.	ඉඩමේ නම.	භිම්බරම.
		අ. රු. ප.
166	මගුරුවිලාහෙන සහ නාවින්නේහෙන	22 1 13

මෙම මාසිම—ඉතුරට ආණ්ඩුව විසින් දෙන නිසඳෙරිස් සේනානායකට විකුණාපු කප්පුගස් දෙනිසද (T. P. 91,037), විදුනපතිරණගේ දෙන අන්දිරිස්ට සහ නවින් අසව්ච්චට අයිති මගුරුවිලා අබේගවික්‍රම දෙන ද. විච්චට සහ නවින් අසව්ච්චට අයිති දන්ගහ ලීඳ්දද, විදුනපතිරණගේ දෙන අන්දිරිස්ට සහ නවින් අසව්ච්චට අයිති මස්මොරුගහ ලීඳ්දද ; නැගෙනහිරට වි. අබේගවික්‍රම විසින් අයිතිවැසිසම් කිසක ලීඳ්ගවා ගෙනද ; දකුණට ඇටකලේ දෙලද, බානාගල සිට වැලි මුවට සහ ගම්සසා පාරද, ඇටකලේ දෙලද ; බස්නාහිරට සේනානායකගේ දෙන නිසඳෙරිස් විසින් අයිතිවැසිසම් කිසක කප්පුගසදෙනිසද.

O  $\frac{14}{23, 31}$  ම් අඟචුක් කළ තාසියිල් :—

තණ්ඩ.	පිඟාන් ඉලක්කම් 10.	විසාලම.
	කාණ්ඩින පෙයාර්.	අ. රු. ප.
166	මතුචුච්චිලකෙන, නාවින්නේකෙන	22 1 13

ඒල්ල, වැද්දු-තොන් නියතොරිස් භෞතායාමකට අඟචුක්ටු ආසාද්සියාරාල් විහ්කප්ප්ට් ආරුක්කුම කඞුඞු-කස්තෙනිය (T. P. 91,037), විතානපත්තිරනකෙ තොන්තිරිසුම සිලපේරකුණු කුමුදාය මතුචුච්චිල, අපේච්චිකිරම තොන් තාවිත්තම සිලපේරකුණු කුමුදාය තන්කා භියත්ත, විතානපත්තිරනකෙ තොන් අර්තිරිසුම සිලපේරකුණු කුමුදාය මස්මොරුකාභියත්ත ; සිමුක්ල-ඞ්ඞ්. අපේච්චිකිරම චරිත්තුවේසුම භිඞ්ඞ්කාවාකෙන ; තෙර්ලු-ඞට්ටකලේතොල, වානාකච්චිලුත්තු වෙච්චිවෙකුටු පොරුම කම්පාවාල රුඞ්ඞ්, ඞට්ටකලේතොල ; මෙර්ලු-භෞතායාමකට තොන් නියතොරිස් චරිත්තුවේසුම කඞුඞුකාතෙනිය.



Scale of 8 Chains to an Inch.

## Preliminary plan 10.

Lot 166 called Maguruwilahena, Nawinnehena, in extent 22A. 1R. 13P., situated in Weliwe village in Palle pattu of Morawak korale.

Sheet No. O  $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

## III.

Lot.	Preliminary plan 10.	Extent.
	Name of Land.	A. R. P.
163	Kapatenumegodella	2 3 12

on sheet O  $\frac{14}{23, 31}$ , and bounded as follows : on the north by Kaputenuma belonging to Vidanapatiranage Don Adrian, Kaputenumakoratuwa belonging to ditto ; on the east by Pahalakapatenuma belonging to Liyanagamage Janis Appu ; on the south by Dangahaliyadda belonging to Abeyawickrama Don David, Maguruwila belonging to ditto ; on the west by Rukattanagahaliyadda belonging to Vidanapatiranage Don Mathes and others, Udakumbura sold by Crown to Vidanapatiranage Don Kornelis (title plan 77,410.)

## இச் சீர்திட்டம் 10.

O  $\frac{14}{23, 31}$  சீர்திட்டப்பகுதி :-

விலைபிசை	ஒட்டு கை.	நிலைபிசை.
		ஏ. ர. ப.
163 ...	கபாநெனுமேகொடெள்ள	2 3 12


இது மாகாணம்—புறநாடு வீட்டினரின் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இதற்குரிய கட்டணம், மேற்சொல்லியவனுடைய கப்பாநெனுமேகொடெள்ள; கிழக்கு-எரியனகமகே ஜானிஸ அப்பு உடைய பகலகப்பாநெனும; தெற்கு-அபெயவிக்ரம்ம தொன் தாவித்துடைய தனகாரியத்த, மேற்சொல்லியவனுடைய மகுறுவில; மேற்கு-விதானபத்திறனகே தொன் மத்தெசம் சிலப்பர்களுக்கு முடைய றக அத்தனகாரியத்த, விதானபத்திறன தொன் கொர்னேலிசுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் உட்குப்புரா (T. P. 77,410).

O  $\frac{14}{23, 31}$ ம் அளவுக் கட்டளையில் :-

பிள்ளை இலக்கம் 10.

துண்டு.	காரணியினது பெயர்.	விசாலம்.
		ஏ. ர. ப.
163 ...	கப்பாநெனுமேகொடெள்ள	2 3 12

எல்லை, வடக்கு-விதானபத்திறனகே தொன் அதிரியனுடைய கப்பாநெனும, மேற்சொல்லியவனுடைய கப்பாநெனுமேகொடெள்ள; கிழக்கு-எரியனகமகே ஜானிஸ அப்பு உடைய பகலகப்பாநெனும; தெற்கு-அபெயவிக்ரம்ம தொன் தாவித்துடைய தனகாரியத்த, மேற்சொல்லியவனுடைய மகுறுவில; மேற்கு-விதானபத்திறனகே தொன் மத்தெசம் சிலப்பர்களுக்கு முடைய றக அத்தனகாரியத்த, விதானபத்திறன தொன் கொர்னேலிசுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் உட்குப்புரா (T. P. 77,410).



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 163 called Kapatenumegodella, in extent 2A. 3R. 12P., situated in Weliwe village in Palle pattu of Morawak korale.

Sheet No. O  $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office,  
Colombo, December 6, 1900

S. J. C. MORE,  
for Surveyor-General.

## IV.

## Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
165	Maguruwilagodella	0 1 10

on sheet O  $\frac{14}{23, 31}$  and bounded as follows: on the north by Maguruwila belonging to Vidanapatiranage Dondris and others; on the east by Dangahaliyadda belonging to Don Davit Aboya Wickrama and others; on the south by Maguruwila belonging to Vidanapatiranage Dondris and others; on the west by Maguruwila belonging to ditto.

## இல் சீர்தரம் 10.

O  $\frac{14}{23, 31}$  சீர்தரப்படுத்தல் அறிவுறுத்தல் :-

தெரிவைப்புகள்.	ஒவ்வொரு கால.	நிதிகளின்.
		அ. ரு. ப.
165	அடிநிலை மரபுவழி	0 1 10

இது வட்டம்—மேற்கு வட்டம் போன்றவற்றின் தெரிவைப்புகள் மீது சீர்தரம் செய்தல் காலத்தின் அடிப்படையில் அளிக்கிற அடிநிலை மரபுவழி; மேற்கு வட்டம் தெரிவைப்புகள் மீது சீர்தரம் செய்தல் காலத்தின் அடிப்படையில் அளிக்கிற அடிநிலை மரபுவழி; மேற்கு வட்டம் தெரிவைப்புகள் மீது சீர்தரம் செய்தல் காலத்தின் அடிப்படையில் அளிக்கிற அடிநிலை மரபுவழி; மேற்கு வட்டம் தெரிவைப்புகள் மீது சீர்தரம் செய்தல் காலத்தின் அடிப்படையில் அளிக்கிற அடிநிலை மரபுவழி.

O  $\frac{14}{23, 31}$  ம் அளவுக் கட்டதாசியில் :-

பொன் இலக்கம் 10.

தண்டு.	காரணியினது பெயர்.	விசாலம்.
		அ. ரு. ப.
165	மருதுவில் கொடெள்ள	0 1 10

எல்லா, வடக்கு-விதானபத்திரனகே தொன்றிரிசும் சிலபேர்களுக்குமுடைய மருதுவில்; கிழக்கு-தொன் தாவித் துபேயவிக்கிறமவும் சிலபேர்களுக்குமுடைய தன்காளியத்த; தெற்கு-விதானபத்திரனகே தொன்றிரிசும் சிலபேர்களுக்குமுடைய மருதுவில்; மேற்கு-மேற்சொல்லி யவர்களுடைய மருதுவில்.



165

Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 10.

Lot 165 called Maguruwilagodella, in extent 0A. 1R. 10P., situated in Welive village in Pallo pattu of Morawak korale.

Sheet O  $\frac{14}{23, 31}$

Surveyor-General's Office.  
\*Colombo, December 6, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.